



ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විශේෂ

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை

அதிவிசேஷமானது

අංක 2128/8 - 2019 ජූනි මස 18 වැනි අඟහරුවාදා - 2019.06.18
2128/8 ஆம் இலக்கம் - 2019 ஆம் ஆண்டு யூன் மாதம் 18 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை

(අරසාங்கத்தின் அதிகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டது)

பகுதி I : தொகுதி (I) - பொது

அரசாங்க அறிவித்தல்கள்

1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க, விளையாட்டுக்கள் சட்டம்

1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க, விளையாட்டுக்கள் சட்டத்தின் 31 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 41 ஆம் பிரிவின் கீழ் விளையாட்டுத்துறை அமைச்சரால் ஏற்படுத்தப்பட்ட ஒழுங்குவிதிகள்.

ஹரீன் பர்ணாந்து,
தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்.

கொழும்பு,
2019, மே 29.

ஒழுங்குவிதிகள்

2016, ஒற்றோபர் மாதம் 27 ஆந் திகதிய 1990/23 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட 2016 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க தேசிய விளையாட்டுச் சங்கங்களின் ஒழுங்குவிதிகள் கீழ்க்காட்டப்பட்டுள்ளவாறு இத்தால் மறுசீரமைக்கப்படுகின்றது.

(1) III ஆம் பகுதியில் இலக்கம் 7 இன் (xvii) ஆம் வாசகம் மற்றும் அதில் திருத்தமாக 2017, பெப்புருவாரி மாதம் 13 ஆந் திகதி வெளியிடப்பட்டுள்ள 2006/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையின் இலக்கம் 7. (இ) திருத்தப்பட்ட வாசகம் நீக்கப்பட்டு கீழ்வரும் வாசகம் பிரதியீடு செய்யப்படுவதனால் -



7. (xvii) ஆம் வாசகம் :

(அ) பெயர் குறிப்பிடப்பட்டோரின் பெயர்ப்பட்டியலுடன் வருடாந்த பொதுக் கூட்டத்திற்கு வருகை தந்து வாக்கினை அளிக்கும் உரிமையுடைய இணைந்த நிறுவனங்களின் வாக்காளர் பெயர்ப்பட்டியல், கடந்த நிதியாண்டில் கணக்காய்வாளர் நாயகத்தினால் கணக்காய்வு செய்யப்பட்ட கணக்கறிக்கையின் பிரதியொன்று அல்லது கணக்காய்வாளர் நாயகத்தினால் பெயர் குறிப்பிடப்பட்ட கணக்காய்வு நிறுவனத்தினால் கணக்காய்வு செய்யப்பட்ட ஏற்புடைய நிதியாண்டின் நிதிக்கூற்றின் பிரதியொன்று, அந்நிதியாண்டிற்கு ஏற்புடைய தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோரால் சான்றுப்படுத்தப்பட்டு அதன் பிரதியொன்று உள்ளடக்கப்பட்ட அறிவித்தலொன்று வருடாந்த பொதுக் கூட்டத்திற்கு ஆகக்குறைந்தது 14 நாட்களுக்கு முன்னர் அதனுடன் இணைந்த நிறுவனத்திற்குச் சமர்ப்பித்தல்.

(ஆ) வருடாந்த பொதுக் கூட்டம் நடத்தப்படும்போது கணக்கு அறிக்கையாக, கணக்காய்வாளர் நாயகத்தினால் பெயர் குறிப்பிடப்பட்ட கணக்காய்வு நிறுவனத்தினால், கணக்காய்வு செய்யப்பட்ட நிதிக்கூற்றின் பிரதியொன்று சமர்ப்பிக்கப்படுமாயின், எதிர்காலத்தில் கணக்காய்வாளர் நாயகத்தினால் கணக்காய்வு செய்யப்பட்ட நிதிக்கூற்று கிடைக்கப்பெற்ற பின்னர் ஏற்புடைய நிதியாண்டில் பதவி வகித்த தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோரால் அது சான்றுப்படுத்தப்பட்டு 14 நாட்களுக்குள் ஏற்புடைய இணைந்த நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு ஏற்புடைய நிதியாண்டின் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோரும் நிகழ்கால நிறைவேற்றுக் குழுவும் பங்குபற்றும் விசேட வருடாந்த பொதுக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படுதலின் கீழாக அப்பொதுக் கூட்டத்தில் ஒப்புதலினைப் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும். எவ்வாறாயினும் கணக்காய்வாளர் நாயகத்தினால் கணக்காய்வு செய்யப்பட்ட அறிக்கை இறுதிக் கணக்கு அறிக்கையாகக் கருதப்படுதல் வேண்டும்.

(2) இலக்கம் 5(4) (ந) ஆம் வாசகம் மற்றும் இலக்கம் 7 (xiii) நீக்கப்பட்டு கீழ்வரும் வாசகம் பிரதியீடு செய்யப்படுவதனால்-

5. (4) (ந) வாசகம்.- முன்னுள்ள வருடங்களில் கணக்காய்வு செய்யப்பட்ட நிதிக்கூற்றினைச் சமர்ப்பிப்பதற்கு இயலாமற்போன அல்லது அவ்வாறு செய்வதனை தவிர்த்துள்ள தேசிய விளையாட்டுச் சங்கமொன்றின் ஏற்புடைய வருடத்தின் நிதிக்கூற்றினை ஓசத்து மாதம் 31 ஆந் திகதிக்கு முன்பதாக கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டியதுடன் அந்நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தினால் கணக்காய்வு செய்யப்பட்டு பெற்றுக்கொள்ளப்படும் வரையில் மற்றும் முன்னுள்ள வருடங்களின் நிதிக்கூற்றுக்கள் இதுவரையில் கணக்காய்வின் பொருட்டு கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டிருப்பின், பதவி டுலாடர்பாக விண்ணப்பிப்பதன் பொருட்டு மற்றும் நியமனமாவதற்கு இயலுமாவதுடன் அக்கணக்கு அறிக்கைகளில் நிதி மோசடி/ முறையற்ற பயன்பாடு இடம்பெற்றதாக அல்லது முன்னுள்ள வருடமொன்றின் கணக்காய்வு அறிக்கையினைச் சமர்ப்பிப்பதனைத் தவிர்த்திருப்பின் கௌரவ அமைச்சர் அவர்களால் நியமனஞ் செய்யப்படும் ஒழுங்கான ஆய்வுச் சபையால் மேற்கொள்ளப்படும் ஆய்வின் வாயிலாக குற்றவாளியாகும் தேசிய சங்கமொன்றின் தலைவர், செயலாளர் அல்லது பொருளாளர் அல்லது காசுலையில் கையொப்பமிடும் வேறு உத்தியோகத்தராயின்.